
Shri Narasimha Mantrarajapada Stotram with Meanings

ஸ்ரீநரசிம்ஹமந்த்ரராஜபத³ஸ்தோத்ரம் ஸார்த²ம்

Document Information



Text title : Shri Narasimha Mantrarajapada Stotram with English meanings

File name : narasiMhamantrarAjastotram.itx

Category : vishhnu, dashAvatAra, mantra, vishnu_misc, vishnu

Location : doc_vishhnu

Transliterated by : Vijayaraghavan Bashyam

Proofread by : Vijayaraghavan Bashyam, PSA Easwaran

Translated by : (Copyright) Usha Rani Sanka usharani.sanka at gmail.com

Acknowledge-Permission: <http://kshetrayaatra.blogspot.com>

Latest update : January 23, 2023

Send corrections to : sanskrit@cheerful.com

This text is prepared by volunteers and is to be used for personal study and research. The file is not to be copied or reposted without permission, for promotion of any website or individuals or for commercial purpose.

Please help to maintain respect for volunteer spirit.

Please note that proofreading is done using Devanagari version and other language/scripts are generated using **sanscript**.

January 28, 2023

sanskritdocuments.org



Shri Narasimha Mantrarajapada Stotram with Meanings

ஸ்ரீநரஸிம்ஹமந்த்ரராஜபத³ஸ்தோத்ரம் ஸார்த²ம்



பாஞ்சராத்ர ஆக³மீய அஹிர்³த⁴ந்ய ஸம்ஹிதாத்

அத² ஸ்ரீமந்த்ரராஜபத³ஸ்தோத்ரம் |

ஸ்ரீ ஈஸ்வர உவாச -

வ்ரு²த்தோத்ப²ல்லவிஸாலாக்ஷம் விபக்ஷக்ஷயதீ³க்ஷிதம் |

நிநாத³த்ரஸ்தவிஸ்வாண்ட³ம் விஷ்ணுமுக³ரம் நமாம்யஹம் || 1 ||

ஸர்வரவத⁴யதாம் ப்ராப்தம் ஸப²லௌக⁴ம் தி³தே: ஸுதம் |

நகா²க³ரை: ஸகலீசக்ரே யஸ்தம் வீரம் நமாம்யஹம் || 2 ||

பாதா³வஷ்டப³த⁴பாதாலம் மூர்தா⁴ஸ்ஷிஷ்டத்ரிவிஷ்டபம் |

பு⁴ஜப்ரவிஷ்டாஷ்டதி³ஸம் மஹாவிஷ்ணும் நமாம்யஹம் || 3 ||

ஜ்யோதீம்ஷ்யர்கேந்து³நக்ஷத்ரஜ்வலநாதீ³ந்யநுக்ரமாத் |

ஜ்வலநதி தேஜஸா யஸ்ய தம் ஜ்வலந்தம் நமாம்யஹம் || 4 ||

ஸர்வேந்த³ரியரபி விநா ஸர்வம் ஸர்வத்ர ஸர்வதா³ |

ஜாநாதி யோ நமாம்யாத்³யம் தமஹம் ஸர்வதோமுக²ம் || 5 ||

நரவத்ஸிம்ஹவச்சைவ ரூபம் யஸ்ய மஹாத்மந: |

மஹாஸடம் மஹாத³ம்ஷ்ட்ரம் தம் ந்ரு³ஸிம்ஹம் நமாம்யஹம் || 6 ||

யந்நாமஸ்மரணாத்³பீ⁴தா: பூ⁴தவேதாலராக்ஷஸா: |

ரோகா³த³யாஸ்ச ப்ரணஸ்யந்தி பீ⁴ஷணம் தம் நமாம்யஹம் || 7 ||

ஸர்வோ⁵பி யம் ஸமாஸ்ரித்ய ஸகலம் ப⁴த³ரமஸ்நுதே |

ஸ்ரியா ச ப⁴த³ரயா ஜுஷ்டோ யஸ்தம் ப⁴த³ரம் நமாம்யஹம் || 8 ||

ஸாக்ஷாத்ஸ்வகாலே ஸம்ப்ராப்தம் ம்ரு³த்யும் ஸத்ருக்³ணநபி |

ப⁴க்தாநாம் நாஸயேத்³யஸ்து ம்ரு³த்யும்ரு³த்யும் நமாம்யஹம் || 9 ||

நமஸ்காராத்மகம் யஸமை விதா⁴யாத்மநிவேத³நம் |

த்யக்தது: ³கோ²ஸ்கி²லாந் காமாநஸ்நுதே தம் நமாம்யஹம் || 10 ||

தா³ஸ்பூ⁴தா: ஸ்வத: ஸர்வே ஹ்யாத்மாந: பரமாத்மந: ।

அதோ஽ஹமபி தே தா³ஸ இதி மத்வா நமாம்யஹம் ॥ 11 ॥

ப²லஸ்ருதி: ।

ஸங்கரேணாத³ராத்ப்ரோக்தம் பதா³நாம் தத்த்வமுத்தமம் ।

த்ரிஸந்த⁴யம் ய: படே²த்தஸ்ய ஸ்ரீர்வித்³யா஽஽யுஸ்ச வர்த⁴தே ॥ 12 ॥

இதி ஸ்ரீநரஸிம்ஹமந்த்ரராஜபத³ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ।

Shri Narasimha Mantrarajapada Stotram with Meanings

ஸ்ரீநரசிம்ஹமந்த்ரராஜபத³ஸ்தோத்ரம் ஸார்த²ம்

Translation of shrInarasiMhamantrarAjapadastotram



வ்ரு³த்தோத்பு²ல்லவிஸாலாகூதம் விபக்ஷக்ஷயதீ³க்ஷிதம் |

நிநாத³த்ரஸ்தவிஸ்வாண்ட³ம் விஷ்ணுமுக³ர்ம் நமாம்யஹம் || 1 ||

I do namaskara (நமாம்யஹம்) to the Vishnu, the ferocious one (உக்³ர்ம்), with round (வ்ரு³த்த) dilated (உத்பு²ல்ல) broad big eyes (விஸாலாகூதம்), who vows for (தீ³க்ஷிதம்) the eradication of (க்ஷய) the enemies (விபக்ஷ), who terrifies (த்ரஸ்த) the whole universe (விஸ்வாண்ட³ம்) by his shout-sound (நிநாத³). 1

ஸர்வைரவத்⁴யதாம் ப்ராப்தம் ஸப²லௌக⁴ம் தி³தே: ஸுதம் |

நகா²க்³ரை: ஸகலீசக்ரே யஸ்தம் வீரம் நமாம்யஹம் || 2 ||

I do namaskara (நமாம்யஹம்) to the courageous one (வீரம்), who made into pieces (ஸகலீசக்ரே) with his nail-ends (நகா²க்³ரை:), the son of Diti (தி³தே: ஸுதம்), who had attained (ப்ராப்தம்) the unkillability boon (அவத்⁴யதாம்) from everyone (ஸர்வை:), and was successful in everything (ஸப²லௌக⁴ம்). 2

பாதா³வஷ்டப³த⁴பாதாலம் மூர்தா⁴SSவிஷ்டத்ரிவிஷ்டபம் |

பு⁴ஜப்ரவிஷ்டாஷ்டதி³ஸம் மஹாவிஷ்ணும் நமாம்யஹம் || 3 ||

I do namaskara (நமாம்யஹம்) to the Great Vishnu (மஹாவிஷ்ணும்), who seized (அஷ்டப³த⁴) the netherworld (பாதாலம்) by his feet (பாத³), who occupied (ஆவிஷ்ட) the heaven (த்ரிவிஷ்டபம்) by his head (மூர்தா⁴), who made the eight (அஷ்ட) directions (தி³ஸம்) enter (ப்ரவிஷ்ட) his shoulders (பு⁴ஜ) covered them all through his shoulders. 3

ஜ்யோதீம்ஷயர்கேந்து³நக்ஷத்ரஜ்வலநாதீ³ந்யநுக்ரமாத் |

ஜ்வலந்தி தேஜஸா யஸ்ய தம் ஜ்வலந்தம் நமாம்யஹம் || 4 ||

I do namaskara to the blazing one (ஜ்வலந்தம்), by whose (யஸ்ய) lustre (தேஜஸா), the luminary planets (ஜ்யோதீம்ஷி), the Sun (அர்க), the Moon (இந்து³), the stars (நக்ஷத்ர) and other heavenly bodies (ஜ்வலநாதீ³நி) one by one (அநுக்ரமாத்) shine (ஜ்வலந்தி). 4

ஸர்வேந்த³ரியைரபி விநா ஸர்வம் ஸர்வத்ர ஸர்வதா³ |

ஜாநாதி யோ நமாம்யாத்³யம் தமஹம் ஸர்வதோமுக²ம் || 5 ||

I do namaskara (நமாமி) to the one who is “faced-all-sides” (ஸர்வதோமுக²ம்), who is the prime-most (ஆத்³யம்), and who knows (ஜாநாதி) everything (ஸர்வம்), everywhere (ஸர்வத்ர), always (ஸர்வதா³), even without (விநா) having any (அல்ல) sense organs (ஸர்வேந்த்³ரியைரபி). 5

நரவத்ஸிம்ஹவச்சைவ ரூபம் யஸ்ய மஹாத்மந: |

மஹாஸடம் மஹாத்³ம்ஷ்ட்ரம் தம் ந்ரு³ஸிம்ஹம் நமாம்யஹம் || 6 ||

I do namaskara (நமாம்யஹம்) to that man-lion (ந்ரு³ஸிம்ஹம்), the great soul (மஹாத்மந:) whose form (ரூபம்) is like a man (நரவத்) and also a lion (ஸிம்ஹவச்சைவ), who has large matted hair (மஹாஸடம்) and very big teeth (மஹாத்³ம்ஷ்ட்ரம்). 6

யந்நாமஸ்மரணாத்³பீ⁴தா: பூ⁴தவேதாலராக்ஷஸா: |

ரோகாத்³யாஸ்ச ப்ரணஸ்யந்தி பீ⁴ஷணம் தம் நமாம்யஹம் || 7 ||

I do namaskara (நமாம்யஹம்) to the fiersome one (பீ⁴ஷணம்), by remembering whose name (யந்-நாம-ஸ்மரணாத்³) the surviving undead souls (பூ⁴த), evil spirits (வேதால) and demons (ராக்ஷஸா:) are afraid (பீ⁴தா:), and the diseases etc. (ரோகாத்³யாஸ்ச) get destroyed (ப்ரணஸ்யந்தி). 7

ஸர்வோ⁵பி யம் ஸமாஸ்ரித்ய ஸகலம் ப⁴த்³ரமஸ்ருதே |

ஸ்ரியா ச ப⁴த்³ரயா ஜுஷ்டோ யஸ்தம் ப⁴த்³ரம் நமாம்யஹம் || 8 ||

I do namaskara (நமாம்யஹம்) to the protectful one (ப⁴த்³ரம்), by seeking refuge of whom (யம் ஸமாஸ்ரித்ய) everyone (ஸர்வோ⁵பி) attains (அஸ்ருதே) all kinds of (ஸகலம்) the auspicious (ப⁴த்³ரம்), who is served (ஜுஷ்டோ) by the goddess of wealth (ஸ்ரியா ச - Lakshmi) and goddess of protection (ப⁴த்³ரயா). 8

ஸாக்ஷாத்ஸ்வகாலே ஸம்ப்ராப்தம் ம்ரு³த்யும் ஸத்ருக்³ணநபி |

ப⁴க்தாநாம் நாஸயேத்³யஸ்து ம்ரு³த்யும்³த்³யும் நமாம்யஹம் || 9 ||

I do namaskara (நமாம்யஹம்) to the death of the death (ம்ரு³த்யும்³த்³யும்), one who (யஸ்து) destroys (நாஸயேத்³) the death (ம்ரு³த்யும்) that is approaching (ஸம்ப்ராப்தம்) directly (ஸாக்ஷாத்) at his own apt time (ஸ்வகாலே) and the teams of enemies (ஸத்ருக்³ணநபி) of the devotees (ப⁴க்தாநாம்). 9

நமஸ்காராத்மகம் யஸ்மை விதா⁴யாத்மநிவேத்³நம் |

த்யக்தது:க்³கோ²ஸ்கி²லாந் காமாநஸ்ருதே தம் நமாம்யஹம் || 10 ||

I do namaskara (நமாம்யஹம்) to the one, to whom (யஸ்மை) by completely submitting self (விதா⁴ய ஆத்மநிவேத³நம்) through the form of doing the namaskara (நமஸ்காராத்மகம்), (ஓநே) becomes free-of-misery (த்யக்த-து:³கோ²) and attains (அஸ்நுதே) all (அகி²லாந்) desires (காமாந்). 10

தா³ஸ்பூ⁴தா: ஸ்வத: ஸர்வே ஹ்யாத்மாந: பரமாத்மந: ।

அதோ஽ஹமபி தே தா³ஸ இதி மத்வா நமாம்யஹம் ॥ 11 ॥

All the souls (people, ஸர்வே ஹ்யாத்மாந:) are like servants (தா³ஸ்பூ⁴தா:) of the Supreme soul (பரமாத்மந:). Hence I am also (அதோ஽ஹமபி) your servant (தே தா³ஸ (thinking so (இதி மத்வா) I do namaskara (நமாம்யஹம்). 11

ஸங்கரேணாத்³ராத்³ரோக்தம் பதா³நாம் தத்த்வமுத்தமம் ।

த்ரிஸந்த⁴யம் ய: படே²த்தஸ்ய ஸ்ரீர்வித்³யா஽஽யுஸ்ச வர்த⁴தே ॥ 12 ॥

The supreme (உத்தமம்) essence (தத்த்வம்) of the words (பதா³நாம்) (இந் தே² மந்த்ர ஸ்லோக) is told (ப்ரோக்தம்) by Shiva (ஸங்கரேந) with honour (ஆத்³ராத்). One who reads (ய: படே²த்) it all three sandhya times, (த்ரிஸந்த⁴யம்) his (தஸ்ய) wealth (ஸ்ரீ:), knowledge (வித்³யா) and life span (ஆயுஸ்ச) get increased (வர்த⁴தே). 12

Proofread by PSA Easwaran

(Copyright) Translation by Usha Rani Sanka usharani.sanka at gmail.com

—
Shri Narasimha Mantrarajapada Stotram with Meanings

pdf was typeset on January 28, 2023

—

Please send corrections to sanskrit@cheerful.com

